

The following balances are extracted from the books of Mr. Ramasamy on 31.12.2001. Prepare final Accounts.

Particulars	Debit Rs.	Particulars	Credit Rs.
Stock on 1.1.2001	17,000	Sales	60,000
Manufacturing wages	10,000	Creditors	20,000
Factory rent	2,000	Bills payable	10,000
Factory lighting	3,000	Capital	43,000
Purchase	30,000		
Carriage	3,000		
Salary	2,000		
Office rent	2,000		
Printing and Stationary	1,000		
Bad debts	1,000		
Land	10,000		
Buildings	20,000		
Plant and Machinery	15,000		
Furniture	5,000		
Depreciation	2,000		
Debtors	5,000		
Cash in hand	5,000		
	<u>1,33,000</u>		<u>1,33,000</u>

Reg. No. :

Code No. : 42322

Sub. Code : GNCO 3 A/
GNPA 3 A

U.G. (CBCS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2013.

Third Semester

Commerce — Non-Major Elective

INTRODUCTION TO ACCOUNTANCY

(For those who joined in July 2012 onwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer :

1. நிறுவனம் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்கள்
(அ) பொறுப்பாகும்
(ஆ) செலவாகும்
(இ) கடனாளிகள்
(ஈ) கடனீந்தோர் ஆவார்



The debts owing to others by the business is known as

- (a) Liabilities
- (b) Expenses
- (c) Debtors
- (d) Creditors

2. தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுக

- (அ) உரிமையாளர்
- (ஆ) வங்கியர்
- (இ) அரசு
- (ஈ) மேற்கூறிய அனைத்தும்

As per the business entity assumption, the business is different from the

- (a) Owners
- (b) Banker
- (c) Government
- (d) All the above

3. பேரேடு ஒரு

- (அ) தோற்றப் பதிவு ஏடு
- (ஆ) இறுதிப் பதிவு ஏடு
- (இ) ரொக்க நடவடிக்கைகள் ஏடு
- (ஈ) இரண்டாம் பதிவு ஏடு

Page 2

Code No. : 42322

Ledger is a book of

- (a) Original Entry
- (b) Final Entry
- (c) All cash transactions
- (d) Second entry

4. பெயரளவுக் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது

- (அ) வருமானம் / ஆதாயம்
- (ஆ) செலவு / நட்டம்
- (இ) சொத்து
- (ஈ) ஏதுமில்லை

Nominal account having credit balance represents

- (a) Income / gain
- (b) Expenses / losses
- (c) Assets
- (d) None of the above

5. எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

- (அ) விற்பனை ஏடு
- (ஆ) முறையான குறிப்பேடு
- (இ) கொள்முதல் ஏடு
- (ஈ) மேற்கூறிய அனைத்திலும்

Page 3

Code No. : 42322



Purchase of machinery is recorded in

- (a) Sales book
- (b) Journal book
- (c) Purchases book
- (d) All the above

6. ரொக்க ஏடு பதிவு செய்வது

- (அ) அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
- (ஆ) அனைத்து ரொக்கப் பெறுபவர்
- (இ) அனைத்து ரொக்கப் பெறுதல்களும் செலுத்தல்களும்
- (ஈ) ஏதுமில்லை

The cash book records

- (a) All cash payments
- (b) All cash receipts
- (c) All cash receipts and payments
- (d) None of the above

7. இருப்பாய்வு தயாரிப்பது

- (அ) இலாபம் அல்லது நட்டம் அறிய
- (ஆ) நிதி நிலையை அறிய
- (இ) கணக்குகளின் சரித்தன்மையை அறிய
- (ஈ) மேற்கூறிய அனைத்தும்

Trial balance is prepared to find out the

- (a) Profit or loss
- (b) Financial position
- (c) Arithmetical accuracy of the accounts
- (d) All the above

8. உரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை வரவு வைக்க வேண்டியது

- (அ) எடுப்புக் கணக்கில்
- (ஆ) விற்பனைக் கணக்கில்
- (இ) கொள்முதல் கணக்கில்
- (ஈ) ஏதுமில்லை

Goods taken by the proprietor for domestic use should be credited to

- (a) Proprietor's Drawings Account
- (b) Sales Account
- (c) Purchases Account
- (d) None of the above



9. வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் மூலம் காண்பது

- (அ) மொத்த இலாபம் அல்லது நட்டம்
- (ஆ) நிகர இலாபம் அல்லது நட்டம்
- (இ) நிதி நிலை
- (ஈ) ஏதுமில்லை

Trading account is prepared to find out

- (a) Gross profit and loss
- (b) Net profit or loss
- (c) Financial position
- (d) None of the above

10. நிகர இலாபம் கூட்டப்பட வேண்டியது

- (அ) மொத்த இலாபத்துடன்
- (ஆ) எடுப்புடன்
- (இ) முதலுடன்
- (ஈ) ஏதுமில்லை

Net Profit is added to

- (a) Gross profit
- (b) Drawings
- (c) Capital
- (d) None of the above

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) கணக்கியல் செயல்பாடுகள் யாவை?

What is Accounting Process?

Or

(ஆ) கணக்கு ஏடுகள் பராமரிப்பு மற்றும் கணக்கியலுக்கான வேறுபாடுகள் யாவை?

What are the differences between book – keeping and Accounting?

12. (அ) பேரெட்டின் வரைவிலக்கணம் தருக.

Define Ledger.

Or

(ஆ) கணக்கை இருப்பு கட்டுதல் என்றால் என்ன?

Explain the meaning of balancing an Account.

13. (அ) ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

What is Cash Discount?

Or

(ஆ) விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?

What is Sales Returns Book?



14. (அ) இருப்பாய்வு என்றால் என்ன?

What is a Trial Balance?

Or

(ஆ) இருப்பாய்வு உடன்படுவது எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.

Explain the principle on which the agreement of Trail Balance is based.

15. (அ) பின்வரும் விவரங்களைக் கொண்டு 2002 மார்ச் 21 ஆம் நாளோடு முடியும் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

	ரூ.
2003 ஜனவரி 1	தொடக்கச் சரக்கிருப்பு 15,00,000
2003 ஐசம்பர் 31	கொள்முதல் 16,50,000
	விற்பனை 30,60,000
	இறுதிச் சரக்கிருப்பு 13,50,000
	விற்பனைத் திருப்பம் 2,20,000

From the following Information. Prepare a Trading Account for the year ended 31.12.2003.

	Rs.
2003 Jan 1	Opening stock 15,00,000
2003 Dec 31	Purchases 16,50,000
	Sales 30,60,000
	Closing stock 13,50,000
	Sales return 2,20,000

Or

Page 8 Code No. : 42322

(ஆ) பின்வரும் விவரங்களைக் கொண்டு 2002 மார்ச் 31ம் நாளோடு முடியும் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	1,70,000
கொள்முதல் திருப்பம்	10,000
விற்பனை	2,50,000
கூலி	50,000
விற்பனைத் திருப்பம்	20,000
கொள்முதல்	1,00,000
ஏற்றிச்செல் செலவு	20,000
இறுதிச் சரக்கிருப்பு	1,60,000

Prepare Trading Account for the year ending 31st March 2002 from the following information.

	Rs.
Opening stock	1,70,000
Purchases return	10,000
Sales	2,50,000
Wages	50,000
Sales return	20,000
Purchases	1,00,000
Carriage inward	20,000
Closing stock	1,60,000

Page 9 Code No. : 42322



PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

16. (அ) கணக்குகளின் வகைப்பாட்டை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

Explain the classification of accounts with examples.

Or

- (ஆ) திருமதி. அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

ரூ.

2004 ஜனவரி	1	திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	50,000
	2	ரொக்கக் கொள்முதல் செய்தது	10,000
	5	மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது	6,000
	7	வங்கியில் செலுத்தியது	5,000
	10	அறைகலன் வாங்கியது	2,000
	20	சரேஷுக்கு கடனாக விற்பனை செய்தது	5,000
	25	ரொக்க விற்பனை	3,500
	26	மோகனுக்குச் செலுத்தியது	3,000
	31	ஊதியம் வழங்கியது	2,800

Journalize the following transactions in the books of Tmt. Amutha.

Rs.

2004 Jan	1	Tmt. Amutha commenced business with cash	50,000
	2	Purchased goods for cash	10,000
	5	Purchased goods from Mohan on credit	6,000
	7	Paid into Bank	5,000
	10	Purchased furniture	2,000
	20	Sold goods to Suresh on Credit	5,000
	25	Cash sales	3,500
	26	Paid to Mohan on account	3,000
	31	Paid Salaries	2,800

17. (அ) குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.

Distinguish Journal with Ledger.

Or

- (ஆ) கீழ்க்காணும் நடவடிக்கைகள் திரு. இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.

2004 ஜூன்	1	இரவி தொழில் தொடங்க முதலீடு செய்தது ரூ.5,00,000
	3	வங்கியில் செலுத்தியது ரூ.80,000
	5	கட்டடம் வாங்கியது ரூ.3,00,000
	7	சரக்கு வாங்கியது ரூ.70,000
	10	சரக்கு விற்பனை ரூ.80,000
	15	வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது ரூ.10,000
	25	மின்கட்டணம் செலுத்தியது ரூ.3,000
	30	ஊதியம் வழங்கியது ரூ.15,000



Journalize the following transactions of Mr.Ravi and post them in the ledger and balance the same.

- 2004 Jan 1 Ravi invested Rs.5,00,000 cash in the business
 3 Paid into Bank Rs.80,000
 5 Purchased building for Rs.3,00,000
 7 Purchased goods for Rs.70,000
 10 Sold goods for Rs.80,000
 15 Withdrew cash from bank Rs.10,000
 25 Paid electric charges Rs.3,000
 30 Paid salary Rs.15,000

18. (அ) வியாபாரத் தள்ளுபடிக்கும் ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

What are the differences between Trade Discount and Cash Discount?

Or

- (ஆ) திரு.கும்ரன் அவர்களின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

- 2004 ஜனவரி 1 வியாபாரம் தொடங்கியது ரூ.1,000
 3 ரொக்கக் கொள்முதல் ரூ.500
 4 விற்பனை ரூ.1,700
 5 சிவாவிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ.200
 12 பாலனுக்கு ரொக்கம் கொடுத்தது ரூ.150
 14 அறைகலன் வாங்கியது ரூ.200
 15 கலாவிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கிய ரூ.2,000
 20 மின்கட்டணம் செலுத்தியது ரூ.225
 24 சம்பளம் கொடுத்தது ரூ.250
 28 கழிவு பெற்றது ரூ.75

Page 12 Code No. : 42322

Enter the following transactions in a single column cash book of Mr.Kumaran.

- 2004 Jan 1 Started business with cash Rs.1,000
 3 Purchased goods for cash Rs.500
 4 Sold goods Rs.1,700
 5 Cash received from Siva Rs.200
 12 Paid Balan Rs.150
 14 Bought furniture Rs.200
 15 Purchased goods from Kala on credit Rs.2,000
 20 Paid Electric charges Rs.225
 24 Paid salaries Rs.250
 28 Received commission Rs.75

19. (அ) திரு.பாலன் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31.12.2000 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க.

	ரூ.		ரூ.
முதல்	3,40,000	கொள்முதல்	94,000
கடன்நீத்தோர்	13,000	விற்பனைத் திருப்பம்	3,400
எடுப்புகள்	4,000	கொள்முதல் திருப்பம்	2,400
ஊதியம்	38,200	உள் ஏற்றிச்செல் செலவு	1,400
பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	5,800	அச்ச எழுதுப்பொருள்	5,000
செலுத்துதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	7,000	சரக்கிருப்பு	29,900
கடனாளிகள்	16,000	எந்திரம்	50,000
விற்பனை	1,44,000	சூலி	5,000
காப்பீடு	2,200	வாடகை	1,600
நிலம்	2,50,000	பெற்ற வட்டி	1,700
பெற்ற கழிவு	800	மின் கட்டணம்	2,400

Page 13 Code No. : 42322



Prepare Trail Balance as on 31.12.2000 from the following balances of Mr.Balan.

	Rs.		Rs.
Capital	3,40,000	Purchases	94,000
Creditors	13,000	Sales Returns	3,400
Drawings	4,000	Purchases return	2,400
Salaries	38,200	Carriage inwards	1,400
Bill receivable	5,800	Printing and Stationary	5,000
Bills payable	7,000	Stock	29,900
Debtors	16,000	Machinery	50,000
Sales	1,44,000	Wages	5,000
Insurance	2,200	Rent	1,600
Land	2,50,000	Interest received	1,700
Commission received	800	Electricity charge	2,400

Or

(ஆ) இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழைகளை விளக்குக.

Explain the errors disclosed by the Trial Balance.

20. (அ) இருப்பாய்வுக்கும், இருப்பு நிலை குறிப்பிற்கும் இடையேயான வேறுபாட்டை எழுதுக.

Write the difference between Trial Balance and Balance sheet.

Or

Page 14 Code No. : 42322

(ஆ) பின்வரும் விவரங்கள் திரு.ராமசாமியின் ஏடுகளிலிருந்து 31.12.2001-ல் எடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.

விவரம்	பற்று ரூ.	விவரம்	வரவு ரூ.
சரக்கிருப்பு 1.1.2001	17,000	விற்பனை	60,000
உற்பத்திக் கூலி	10,000	கடனீந்தோர்	20,000
ஆலை வாடகை	2,000	செலுத்துதற்குரிய	10,000
ஆலை செலவு	3,000	மாற்றுச்சீட்டு	
கொள்முதல்	30,000	முதல்	43,000
தூக்குக்கூலி	3,000		
சம்பளம்	2,000		
அலுவலக வாடகை	2,000		
எழுதுபொருள் அச்சுக்கூலி	1,000		
வாராக்கடன்	1,000		
நிலம்	10,000		
கட்டடம்	20,000		
பொறியும் பொறித்தொகுதியும்	15,000		
அறைகலன்கள்	5,000		
தேய்மானம்	2,000		
கடனாளிகள்	5,000		
கையிருப்பு ரொக்கம்	5,000		
	<u>1,33,000</u>		<u>1,33,000</u>

Page 15 Code No. : 42322

